



தகவல்

அந்மும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 18.11.2020

முன்னிலை

திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 3216/D/2020

திரு. என்.பாலசுப்ரமணியன்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,
திருவாரூர் நகராட்சி, திருவாரூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	28.10.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	24.01.2020
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	10.12.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	13.02.2020
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	16.03.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. R.முத்துக்குமார், மேலாளர், திருவாரூர் நகராட்சி, திருவாரூர் மாவட்டம் தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருவாரூர் நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், திருவாரூர் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தூர்வார்ப்படவுள்ள அல்லது தூர் வார்ப்பட்டுள்ள குளங்களின் விவரங்கள், இதற்காக அரசின் நிதி ஒதுக்கீட்டின் விவரம், தூர் வார்ப்பட்டுள்ள பணிகளின் பொறுப்பு அலுவலர்களின் முழு விவரம், இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் முழு விவரம் மற்றும் இப்பணிகளின்

காலவரையறைகள் பற்றிய முழு விவரம், தூர் வாரப்படவுள்ள அல்லது தூர் வாரப்பட்டுள்ள குளங்களின் அனைத்து விவரங்களின் நகல் உள்ளிட்ட முழு விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரரின் மனுவில் கோரியுள்ள தகவல்களான திருவாரூர் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தூர்வாரப்பட்ட குளங்கள், இதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, இப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தின் விவரம் உள்ளிட்ட முழு விவரங்களின் நகல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் மனுதாரருக்கு வழங்க திருவாரூர் நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது. மேலும், மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 19(3)-ன் இரண்டாம் மேல்முறையீட்டு மனு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3216/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,

திருவாரூர் நகராட்சி, திருவாரூர் மாவட்டம் (இ) 19(3) மனு

மனுதாரர்:-

திரு என்.பாலசுப்ரமணியன்,

எண்.46 சி, ஆய்ஷா அபார்ட்மெண்ட்,

சஞ்சீவி தெரு, மன்னார்குடி - 614 001,

திருவாரூர் மாவட்டம்.